

(8 pages)

Reg. No. :

Code No. : 10415

Sub. Code : JMCO 4 C

B.Com. (CBCS) DEGREE EXAMINATION,
APRIL 2018.

Fourth Semester

Commerce — Main

INVESTMENT MANAGEMENT

(For those who joined in July 2016 onwards)

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 1 = 10 marks)

Answer ALL questions.

Choose the correct answer :

1. ஒரு முதலீட்டாளர் தன் முதலீட்டை ரொக்கமாக மாற்ற முடியும் எனில் அது _____ என்று அழைக்கப்படுகிறது

(அ) இடர் (ஆ) பாதுகாப்பு
(இ) நீர்மத்தன்மை (ஈ) லாபத்தன்மை

It is possible for the investors to convert the investment into cash means it is called _____

(a) Risk (b) Safety
(c) Liquidity (d) Profitability

2. ஒரு நிகழ்தகவு நடைபெறுவதற்கான நிகழ்தகவு தெரியுமெனில் அது _____ என்று அழைக்கப்படும்

(அ) இடர் (ஆ) நட்டம்
(இ) எதிர்பாரா நிகழ்வு (ஈ) மாற்றம்

The probability of occurrence of an event is known, it is called _____

(a) Risk (b) Loss
(c) Uncertainty (d) Fluctuation

3. மனைநிலங்களில் முதலீடு செய்வது _____ முதலீடு

(அ) நிதி (ஆ) நிதி சாரா
(இ) நீர்தன்மை (ஈ) நிலையான

Investment in real estate is called _____ investment

(a) Financial (b) Non-financial
(c) Liquid (d) Fixed

4. _____ ல் முதலீடு செய்வது நிதி சாரா முதலீடு ஆகும்

(அ) மனைநிலம் (ஆ) பங்குகள்
(இ) கடனீட்டு பத்திரங்கள் (ஈ) ஒப்பு நிதி

Investing money in _____ is called non-financial investment.

(a) Real estate (b) Shares
(c) Debentures (d) Mutual funds



5. ஒரு தொழிற்சாலையின் அளவு, வளர்ச்சி மற்றும் அதன் பயன் தன்மைகளைப் பற்றிப் படிப்பது _____ ஆய்வு ஆகும்

(அ) தொழில் நுட்ப (ஆ) சந்தை
(இ) பொருளாதார (ஈ) தொழிற்சாலை

The study of size, growth and performance of an industry is called _____ analysis.

(a) Technology (b) Market
(c) Economy (d) Industry

6. இருப்பு நிலைக் குறிப்பு மற்றும் இலாப நட்டக் கணக்கு ஆகியவை _____ ஆய்வுக்கு பயன்படுகிறது

(அ) தொழிற்சாலை (ஆ) பொருளாதாரம்
(இ) நிதி நிலை (ஈ) நிறுமம்

Balance sheet and profit and loss a/c are the main statements used for _____ analysis

(a) Industry (b) Economy
(c) Financial (d) Company

7. உரிமைப் பங்குகள் _____ பங்குதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றன

(அ) புதிய (ஆ) ஏற்கனவே உள்ள
(இ) நொடித்த (ஈ) முன்னுரிமை

Right shares are issued to _____ shareholders

(a) New (b) Existing
(c) Insolvent (d) Preference

Page 3 Code No. : 10415

8. _____ என்பவை கடன் பெற்றதற்கான அத்தாச்சியை குறிக்கும்

(அ) கடனீட்டு பத்திரங்கள்
(ஆ) பெறப்பட வேண்டிய இடர்புகள்
(இ) தரப்பட வேண்டிய இடர்புகள்
(ஈ) பங்குகள்

_____ indicate acknowledgement of debts

(a) Debentures (b) Bills receivable
(c) Bills payable (d) Shares

9. வரிவிலக்கிற்காக தனிநபர் காப்பீட்டுக் கழகத்திற்கு செலுத்துவது _____ ஆகும்

(அ) வட்டி (ஆ) வாடகை
(இ) முனைமம் (ஈ) பங்காதாயம்

Individuals have to pay _____ to the LIC for tax savings

(a) Interest (b) Rent
(c) Premium (d) Dividend

10. _____ என்பவை இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படாத முதலீட்டு நிறுவனங்கள் ஆகும்

(அ) காப்பீட்டு கழகம் (ஆ) வங்கிகள்
(இ) சீட்டு பிடித்தல் (ஈ) பங்கு சந்தைகள்

Page 4 Code No. : 10415

[P.T.O.]



_____ are the unorganized investment companies in India.

- (a) LIC (b) Banks
(c) Chits (d) Share markets

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

Answer should not exceed 250 words.

11. (அ) முதலீடு தொடர்பான தொகுப்புகளை விவரி.
Describe the elements of investment.

Or

- (ஆ) வருவாய் மற்றும் இடர் ஆய்வு குறித்து சிறு குறிப்பு வரைக.

Write short notes on return and risk analysis.

12. (அ) நிதிசார் முதலீடு என்று அழைக்கப்படுபவை யாவை?

What are called financial investment?

Or

- (ஆ) இடர்நிறை திட்டத்தின் இயல்புகளை வெளிப்படுத்துக.

Highlight the features of derivatives.

Page 5 Code No. : 10415

13. (அ) டவ் கருத்தின் தெளிவுரையை விவரி.

Discuss the contents of Dow theory in brief.

Or

- (ஆ) தொழிற்சாலை ஆய்வு முக்கியமாக கருதப்படுவது ஏன்?

Why is industry analysis important?

14. (அ) பிணையப் பத்திரங்களின் நடப்பு மதிப்பை நீ எவ்வாறு கணக்கிடுவாய்?

How would you access the present value of the bond?

Or

- (ஆ) நிலையான வருமானம் தரம் ஆவணங்கள் என்றால் என்ன?

What are fixed income securities?

15. (அ) தனிநபர்கள் எவ்வகையான முதலீட்டில் செய்ய விரும்புகின்றனர்?

What kind of securities individuals prefer to invest?

Or

- (ஆ) வரி சேமிப்பு திட்டங்கள் என்றால் என்ன?

What are called tax savings schemes?

Page 6 Code No. : 10415



SECTION C — (5 × 8 = 40 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

Answer should not exceed 600 words.

16. (அ) முதலீட்டின் முக்கியத்துவத்தை விவரிக்க.
Describe the importance of investment.

Or

- (ஆ) முதலீட்டின் நோக்கங்கள் யாவை?
List out the goals of investment.

17. (அ) நிதிசார் மற்றும் நிதிசாரா முதலீடு குறித்து சிறுகுறிப்பு வரைக.
Differentiate financial and non financial investment.

Or

- (ஆ) நிதி நிலை சார்ந்த தகவல்கள் ஒரு தனிநபருக்கு எப்படி கிடைக்கின்றன?
How did an individual obtain financial information?

18. (அ) நிதி அறிக்கைகளை ஆய்வு செய்ய உதவும் வழிமுறைகளை குறிப்பிடுக.
Highlight the techniques used to analyse the financial statements.

Or

Page 7 Code No. : 10415

- (ஆ) குறியீடுகள் மற்றும் நகரும் சராசரியின் முக்கியத்துவம் யாது?

Discuss the importance of indices and moving averages.

19. (அ) மாறுபடும் வருவாய் பத்திரங்களை எவ்வாறு மதிப்பிடுக.

How did you value variable income securities?

Or

- (ஆ) கடனீட்டு பத்திரங்கள் வகைகளை விவரி.
Classify the types of debentures.

20. (அ) காப்பீட்டுக் கழகம் வழங்கும் வரி சேமிப்பு திட்டங்களை சுட்டிக் காட்டுக.

Quote the tax savings schemes offered by LIC.

Or

- (ஆ) முதலீடு செய்யும் போது தனிநபர் கவனிக்க வேண்டிய காரணிகள் யாவை?

What are the factors considered by the individuals while making investments?

Page 8 Code No. : 10415

